

24th January, 2023

To

The Manager - Listing,
BSE Limited,
Rotunda Building,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai - 400 001
Scrip Code: 543276

The Manager - Listing,
National Stock Exchange of India Limited,
Exchange Plaza,
Bandra Kurla Complex,
Bandra (East),
Mumbai - 400 051
Stock Code: CRAFTSMAN

Dear Sir/Madam,

Sub: Intimation of publication of the Financial Results in the newspaper as per Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015;

We wish to inform you that pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the newspaper advertisement published by the Company relating to unaudited financial results for the quarter and nine months ended 31st December, 2022 in the English newspaper (The Hindu BusinessLine) and Regional (Tamil) newspaper (Dinamani) on 24th January, 2023 are enclosed for your records.

Kindly note that we will also upload this information on the Company's website, at www.craftsmanautomation.com.

Kindly take the same into your records.

Thanking you.

Yours faithfully,
for CRAFTSMAN AUTOMATION LIMITED




Shainshad Aduvanni
Company Secretary & Compliance Officer

Encl: As above

Craftsman Automation Limited

Registered Office
123/4, Sangothipalayam Road
Arasur Post, Coimbatore - 641 407
Tamil Nadu, India

Tel : 0422 71 610 00
Fax : 0422 71 612 34
info@craftsmanautomation.com
www.craftsmanautomation.com

CIN No : L28991TZ1986PLC001816
GST No : 33AABCC2461K1ZW

'ECLGS saved 14.6 lakh MSMEs'

HELPING HAND. Loan a/cs worth ₹2.2-lakh cr improved since scheme's inception: SBI report

Ram Kumar
Mumbai

Incentives provided by the Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) have helped in boosting credit flow to MSMEs, with at least 14.6 lakh MSME (micro, small and medium enterprise) accounts being saved due to the scheme, according to an analysis by State Bank of India's economic research department (ERD).

In absolute terms, MSME loan accounts worth ₹2.2-lakh crore improved since inception of ECLGS for the entire banking industry, per the ERD's analysis.

"This means that around 12 per cent of the outstanding MSME credit has been saved from slipping into NPA (non-performing asset) because of the ECLGS scheme," Soumya Kanti Ghosh, Group Chief Economic Adviser, SBI, said.

Outstanding loans to MSMEs increased from ₹16-lakh crore in FY20 to ₹18-lakh crore in FY21 and ₹20-lakh



THE SAVIOUR. Around 12 per cent of outstanding MSME credit has been saved from slipping into the NPA category, thanks to the Emergency Credit Line Guarantee Scheme

crore in FY22, according to the report.

SUCCESSFUL SCHEME

The government-backed scheme, which has been much more successful vis-a-vis the Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) in assuaging hardships to the MSME sector, has saved the livelihoods of about 6.6 crore people, the report said.

ECLGS was launched by the government in view of

Covid-19 crisis. It provides 100 per cent guarantee to banks and NBFCs to enable them to extend emergency credit facilities to MSMEs/business enterprises (with more successful vis-a-vis the CGTMSE on February 29, 2020), and turnover up to ₹250 crore in FY20) to meet their additional term loan/working-capital requirements.

"Interestingly, the data indicate that all the SME units are becoming larger with rise in economic activity." This will

increase the ability of MSME units to raise capital through (non-bank) debt markets. "Only 410 companies have been listed on the BSE SME platform but nearly 40 per cent of them have moved up to mainstream platform, indicating that capital market listing helps in gaining further scale much quickly," Ghosh said.

UDYAM ASSIST PLATFORM Referring to Udyam Assist Platform (UAP), the report estimated that the platform would benefit up to 5 crore informal micro enterprises (IMEs). "States like West Bengal, Uttar Pradesh, Tamil Nadu, Karnataka and Andhra Pradesh could benefit with 2.6 crore registrations of IMEs," the report added.

Nudging IMEs into the ambit of formalisation will result in smaller firms that are mostly self-employed to get registered, which in turn boost employment, ensure credit expansion and lay forth architecture for formal credit mechanism, Ghosh said.

'Credit guarantee fund trust for small units needs revamp'

Our Bureau
Mumbai

There is an urgent need to revamp the Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) so that it metamorphoses into an umbrella organisation ensuring a robust ecosystem for

growth and development of SMEs, according to State Bank of India's economic research department (ERD).

The ERD suggested reduction or phase-out of the annual guarantee/service fees to 0.50 per cent of the loan amount across all the slabs and making CGTMSE coverage mandatory for all SME loans up to ₹2

crore. It recommended abolishing the tiered risk premium being charged to individual member lending institutions (banks/NBFCs) based on specific portfolio delinquency levels (but borne by enterprises) which might have been a major deterrent in sufficient penetration of scheme in two decades. The ERD said financial

institutions should be given annual targets to mandatorily cover a sufficient percentage of new loans under CGTMSE scheme. SBI's ERD wants the maximum loan amount for coverage under CGTMSE to be increased from ₹2 crore to ₹5 crore for all activities under manufacturing, services and trade sector.

CRAFTSMAN AUTOMATION LIMITED

CIN: L28991T21986PLC001816
Regd. office: 123/4 Sanghotaipalayam Road, Aravur Post, Coimbatore - 641 407, Tamilnadu.
Tel: 0422 - 7165500, Fax: 0422 - 7165506, Website: www.craftsmanautomation.com, Email: investor@craftsmanautomation.com

1. Extract from the Unaudited Consolidated Financial Results of Craftsman Automation Limited for the quarter and nine months ended 31st December, 2022.

Sr. No.	Particulars	Quarter Ended				Nine months Ended		Year Ended
		31-Dec-2022	30-Sep-2022	31-Dec-2021	31-Dec-2022	31-Dec-2021	31-Mar-2022	
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
1	Total Revenue from Operations	74,903	77,624	55,415	2,20,223	1,56,035	2,21,702	
2	Net Profit / (Loss) (before Tax & Exceptional Items)	7,973	9,606	5,753	26,319	17,064	25,173	
3	Net Profit / (Loss) before Tax (after Exceptional Items)	7,973	9,606	5,753	26,319	17,064	25,173	
4	Net Profit / (Loss) (after Tax & Exceptional Items)	5,161	6,248	3,760	17,073	11,163	16,309	
5	Total Comprehensive Income [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	5,436	6,077	4,012	17,009	11,534	16,816	
6	Share Capital	1,056	1,056	1,056	1,056	1,056	1,056	
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet	-	-	-	-	-	-	
8	Earnings Per Share Basic & Diluted (Face Value of ₹ 5/- each) (Not Annualised)	24.43	29.57	17.80	80.81	52.83	77.19	
	- Basic ₹							
	- Diluted ₹							

2. Extract from the Unaudited Standalone Financial Results of Craftsman Automation Limited for the quarter and nine months ended 31st December, 2022.

Sr. No.	Particulars	Quarter Ended		Nine months Ended		Year Ended
		31-Dec-2022	30-Sep-2022	31-Dec-2021	31-Dec-2022	31-Mar-2022
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	74,762	77,127	55,157	2,19,472	1,55,206
2	Profit before tax	7,936	9,388	5,664	26,936	16,759
3	Profit after tax	5,123	6,061	3,682	16,742	10,907
4	Total Comprehensive Income	5,189	5,903	3,981	16,579	11,300

3. The above is an extract of the detailed format of quarter and nine months ended Financial Results filed with the Stock Exchanges on 23rd January, 2023 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarter and nine months ended Financial Results are available on the company website, www.craftsmanautomation.com and on the websites of the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

For CRAFTSMAN AUTOMATION LIMITED
Srinivasan Ravi
Chairman and Managing Director

Date : 23rd January, 2023
Place : Coimbatore

IndiGrid to acquire Khargone Transmission for ₹1,497 crore

Press Trust of India
New Delhi

India Grid Trust (IndiGrid) will acquire a 100 per cent stake in Khargone Transmission at an enterprise value of about ₹1,497.5 crore.

The acquisition will be for a cash consideration of an enterprise value not exceeding ₹1,497.5 crore, according to a BSE filing.

IndiGrid signed a share purchase agreement on January 21, for the acquisition of a 100 per cent shareholding and economic interest, in one or more tranches, in Khargone Transmission Ltd from Sterlite Power Transmission Ltd (one of the Sponsor of IndiGrid), it

stated. The completion of the acquisition would depend upon receipt of Unitholders' consent, regulatory and other relevant approvals as well as completion of contractual obligations, it explained.

The Khargone Transmission was incorporated on November 28, 2015.

The transmission project was awarded by the Ministry of Power for a 35-year period from the scheduled commercial operation date, on a BOOM basis. The project has 6 elements. The project has one substation element, three transmission line elements, one LLO element and one line bay. The project is located in Madhya Pradesh and Maharashtra.

• Facility of Online Loan Sanction Available

• Longer Repayment Period upto 30 years

• Exclusive Home Loan Scheme for Pensioners

HOME LOAN

8.65% Onwards*

Home Loan Enquiry on
WhatsApp 8369998182

Tamilnad Mercantile Bank Limited

REGD. OFFICE : 57, V.E. ROAD, THOOTHUKUDI - 628 002

CIN : L65110TN1921PLC001908



Performing better, Growing Stronger
with your support

Unaudited Financial Results for the Quarter / Nine Months ended 31st December 2022

Quarter Year Ended 31 st Dec 2022	₹ in Crores	Growth (yoy) %	Sl. No.	Particulars	Quarter Ended	Quarter Ended	Quarter Ended	Nine Months Ended	Nine Months Ended	Year Ended
					31.12.2022 (Unaudited)	30.09.2022 (Unaudited)	31.12.2021 (Unaudited)	31.12.2022 (Unaudited)	31.12.2021 (Unaudited)	31.03.2022 (Audited)
NET PROFIT	279.70	37.86								
NET INTEREST INCOME	534.27	18.00								
GROSS NPA	591.08	-40.03								
GROSS NPA%	1.70	-								
NET NPA	259.10	-42.72	1.	Total Income from Operations	1172.88	1141.49	1213.36	3456.14	3445.46	4646.12
NET NPA%	0.75	-	2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	371.88	355.35	288.33	1046.41	844.67	1124.61
ROA(*)	2.00%	23.46	3.	Net Profit / (Loss) for the period before Tax, (after Exceptional and / or Extraordinary Items)	371.88	355.35	288.33	1046.41	844.67	1124.61
ROE(*)	17.14%	4.64	4.	Net Profit / (Loss) for the period after Tax, (after Exceptional and / or Extraordinary Items)	279.70	262.30	202.88	776.21	594.96	821.91
EPS	17.66	24.02	5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)	NA	NA	NA	NA	NA	NA
CASA	12851	10,15	6.	Equity Share Capital	158.35	158.35	142.51	158.35	142.51	142.51
GROSS ADVANCES	34802	8.77	7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous Year	-	-	-	-	-	5193.19
			8.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)						
			a) Basic:	17.66	17.99	14.24	52.13	41.75	57.67	
			b) Diluted:	17.66	17.99	14.24	52.13	41.75	57.67	

NOTE: 1. The above is an extract of the detailed format of Quarterly / Nine Months Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Nine Months Financial Results are available on the website of the Stock Exchanges (www.nseindia.com and www.bseindia.com) and on the Bank's Website (www.tmb.in)

2. Information relating to Total Comprehensive Income and other comprehensive income is not furnished as Ind AS is not yet made applicable to banks.

Place : Chennai
Date : 23.01.2023

For and on behalf of the Board of Directors
S. Krishnan
Managing Director & CEO

#ForwardTogether Follow us on /tmbankltd

Keep Yourself Safe against Online Fraud : Bank or its employees never ask you to share your sensitive information like Credit / Debit / ATM, Card Number, Expiry Date, CVV, PIN / OTP etc. (Report to your Branch immediately on receiving such calls from any unknown resources)

at 8.75% p.a

Tried to being a Tenant?

TMB has the Key to own a House

FINANCE, ADVICE & OPPORTUNITY

TMB MSME Credit offers you all for your growth and success in life

Can be applied online also

One App...
Endless Possibilities.

Your Bank on Mobile

பழனி மலைக் கோயிலில் முதல்கால வேள்வி தொடக்கம்



பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் சந்திரியிலிருந்து திங்கள்கிழமை ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அருள்சக்தி நிரம்பிய திருக்குடம்.

பழனி, ஜன. 23: பழனி மலைக் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, யாக சாலையில் முதல்கால வேள்வி திங்கள்கிழமை தொடங்கியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகிற 27ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், காலையில் பாதவிநாயகர் கோயிலில் பரிவார துணை தெய்வங்கள், திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு வேள்விச்சாலை புகுதல் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணிக்கு மேல் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு அஷ்டபந்தனம் செய்தல், அந்தமண்டபம் பணிகளுக்காக மூலஸ்தானம் திரையிடப்பட்டது, முன்னதாக, பாரவேல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட இறை திருக்குடங்களில் மூலவர் அருள்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள் செய்து உள்பிரகாரத்தில் உலா வரச் செய்யப்பட்டது. பின்னர், திருக்குடங்கள் காந்திகை மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு எழுந்தருள் செய்யப்பட்டது. அங்கு 90-க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வேத விற்பனர்கள் மந்திரம் ஒது முதல் கால வேள்வி தொடங்கியது.

மூலவருக்காக அமைக்கப்பட்ட பிரதான மேடையில் திருக்குடங்கள் எழுந்தருள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேள், நெய், சாய்கள், பழங்கள் என 12 விதமான மூலிகைகளால் பூர்வா ஹாதி வேள்வி நிறைவு செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. வேள்விச் சாலையில் ஓதுவார்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையிலிருந்து 5 பேர் அகதிகளாக வருகை

ராமேசுவரம், ஜன. 23: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேராங் கோட்டை மீனவர் கிராம கடற்கரையில், இலங்கையிலிருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக வந்தனர்.

அவர்களின் மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார், உளவுத் துறையினர் விசாரணை நடத்தினர். அகதிகளாக வந்தவர்கள் இலங்கை கிரிநொச்சி மாவட்டம், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் (42), இவரது தாயார் முனியம்மாள் (72), மகன்கள் திசாந்தன் (17), அருள் (15), மகன் பிரித்திபா (10) ஆகியோர் எனத் தெரியவந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி, தொடருவதால் அங்கிருந்து படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்களை மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் போலீஸார் ஒப்படைத்தனர்.

கிரேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர் உள்பட 4 பேர் பலி

அரக்கோணம், ஜன. 23: அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே உள்ள கிழ்விதி கிராமத்தில் குயிற்றுக்கிழமை இரவு திரைப்பட அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதைக் காண சுற்றுலாட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான

மக்கள் திரண்டிருந்தனர். விழாவில் அரவிஸ் தொங்கியவாறு உடலில் கிழகு குத்தியபடி, அது கிராமத்தைச் சேர்ந்த பிள்ளை 2 மாணவர் ஜோதிபாபு, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய முயற்சி செய்து, திடீரென கிரேன் தலைக்குப் புறக் கவிழ்ந்தது.

இதில், மாணவர் ஜோதிபாபு, அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து (42), அங்கு ஐஸ் விற்பனை அரக்கோணத்தை அடுத்த கிழ்-ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (40) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கூட்டணி தர்மத்தை மதித்து நடப்போம்

திருச்சி, ஜன. 23: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை மதித்து நடப்போம் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக வின் முடிவை மறுப்பிசைவை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி தர்மத்தை மதித்து நடப்போம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளர், மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தில் பணம் செலவிட வாய்ப்புள்ளது. அப்படி இருக்கப்படுத்தில், ஓர் அணியாக ஒரு வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு எவ்வளவு.

பாஜகவை பொறுத்தவரை குழப்பமில்லை. பாஜகவின் பலம் என்ன என்பது தெரியும். கூட்டணியில் பெரிய கூட்சி அதிகமாக, ஈரோட்டை பொறுத்தவரை அதிகமாகச் சேர்ந்தால் என்னவென்க்கள், அமைச்சர்களாக இருந்துள்ளனர். இடைத்தேர்தலில் படைபலம், பணபலம், அதிகாரிகளின் பலத்தைப் பற்றித் திறந்து சொல்லுவதில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். இது என்னுடைய மற்றும் பாஜகவின் நிலைப்பாடு. நிற்கக்கூடிய வேட்பாளர் வெற்றி பெற அனைத்து அறிந்திருக்கின்றோம் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை.

அறிவுலகத் துறையில் உள் தனித்தை கணக்கில் ரூ. 1,302 கோடிக்கு ஆட்சேபணை உள்ளது. 15 லட்சம் ரிசூசு இது வரை ஏற்கப்படவில்லை. இவற்றை மறுத்து அறிவுலகத் துறை அமைச்சர் கூறும். ஒரு கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை பணம் அக்கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

நானை பாடக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, ஜன.23: பாடக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் புதன் கிழமை (ஜனவரி 25) இல் தலைநகரில் நடைபெறும் என்று அக் கூட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடக தலைமை நிலையம் சார்பில் திங்கள் கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: பாடக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஜனவரி 25 காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தலைபுரத்தில் உள்ள கூட்சியின் அரசியல் பரிவாரத்தில் நடைபெறும். நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பாடக வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகாத நடைபெற உள்ள இத்தக கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திங்கள் கிழமை நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது: தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலானோர் சுதந்திர போராட்டத்தில் பங்கேட்டுள்ளனர். சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்து தியாகிகள் பற்றியும் அவ்வளவு பட்டங்கள் தயாரித்து சேகரித்து வைக்க வேண்டும். இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும்.

உண்மையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நேதாஜியும் அவரது படைமீல் இருந்த வீரர்களும் எப்போது சண்டையிடத் தொடங்கினார்களோ, அப்போதுதான் இந்தியா முழுவதும் ஒரே பற்றுத் தகவல் பரவியது. நேதாஜியுடன், பிரிட்டிஷ் கூபாண்டோக்களின் தலைமையில் கிழக்கு இந்தியா முழுவதும் ஐந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வுகள், தெளிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு கூட்டுரைகளை கூட்டாயம் வெளியிட வேண்டும்.

இதுதான் உண்மையிலேயே ஆங்கிலேயர்களை பயங்கொள்ளச் செய்த பின் வாக்க காரணமாக இருந்தது. நேதாஜியின் இந்த பங்களிப்பு மறைக்கப்பட்டுவிட்டது. இது பேசப்பட வேண்டிய ஒன்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வுகள், தெளிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு கூட்டுரைகளை கூட்டாயம் வெளியிட வேண்டும்.



தமிழக ஆளுநர் மாளிகையில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடல், ஐதன் படைமீல் பணியாற்றிய லட்சுமி கிருஷ்ணன், மாதவன் பிள்ளை, சோளமுத்து உள்ளிட்டோர்.

இதுதான் உண்மையிலேயே ஆங்கிலேயர்களை பயங்கொள்ளச் செய்த பின் வாக்க காரணமாக இருந்தது. நேதாஜியின் இந்த பங்களிப்பு மறைக்கப்பட்டுவிட்டது. இது பேசப்பட வேண்டிய ஒன்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வுகள், தெளிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு கூட்டுரைகளை கூட்டாயம் வெளியிட வேண்டும்.

மேலும், நேதாஜியின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திசூழலில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் ஐதன் படைமீல் பணியாற்றிய மாதவன் பிள்ளை, லட்சுமி கிருஷ்ணன், சண்முகம், முன்னாள் ஐ.என்.எஸ் அதிகாரியும், சாகித்திய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள ராஜேந்திரன், மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்தார்.

இந் நிகழ்வில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் பார் பாட்டில், பகலிபொன் முதிராமலிங்க வேலாயுதம் உறவினர்கள், இந்திய தேசிய ராணுவ படைமீல் பணியாற்றிய வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கத்தக்காக முதல்வருக்கு அறிவுரை வழங்குவேன். தேர்தல் பிரசாரத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று அவரை கேட்டுக் கொண்டேன்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரிக்கத்தக்காக முதல்வருக்கு அறிவுரை வழங்குவேன். தேர்தல் பிரசாரத்துக்கு அவசியம் வரவேண்டும் என்று அவரை கேட்டுக் கொண்டேன்.



ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்.

கொண்டேன். அவரும் வருவ போடுவோம் என்றார். தாக்கூறினார். எங்களுடைய வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழக மக்கள் முதல்வர் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், நாங்கள் எளிதில் வெற்றி பெறும்.

பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்பதே குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து தெரிவிப்பதாக கமல்ஹாசன் கூறினார். காங்கிரஸ் நிச்சயம் அவர் ஆதரிப்பார். இது மீட்டிங்கு மக்களை வைத் தேர்வுக்கான கூட்டணி யின் தொடக்கமாக இருக்கும்மாதிரி எனக் கேட்கிறீர்கள். அதிரித்தால் நிச்சயம் கூட்டணி இருக்கத் தானே செய்யும்? என்றார் அவர். கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பது குறித்து புதன் கிழமை (ஜனவரி 24) நடைபெறவுள்ள கூட்சியில் செயற்குமுறில் முடிவு செய்யப்படும் என்றார்.

இதுதொடர்பாக விசிகவிடும்...: அதேபோல், சென்னை தியாக ராய்குமாரின் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அரகியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினார். பிறகு, இவரின் கையெழுத்து கட்டிய பின்னர், முதல்வருடன் சந்திப்பு நடந்தது. இவரின் கையெழுத்து கட்டிய பின்னர், முதல்வருடன் சந்திப்பு நடந்தது. இவரின் கையெழுத்து கட்டிய பின்னர், முதல்வருடன் சந்திப்பு நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, திருமாவளவன் கூறுகையில், இளங்கோவனின் வெற்றி உறுதிசெய்யப்படும் என்று என்றார். அதன்பிறகு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகம் சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவை சந்தித்து ஆதரவு கோரியதுடன், பிரசாரத்துக்கு வருமான அமைச்சர் விடுத்தார். தொடர்ந்து தமிழக வார்ப்புறிகள், கட்சித் தலைவர் வேல்முருகன், கமல்தேவ தலைவர் ஈ.ஆர். சுவாமிநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மன்திரேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டார்.

கிரேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர் உள்பட 4 பேர் பலி

அரக்கோணம், ஜன. 23: அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே உள்ள கிழ்விதி கிராமத்தில் குயிற்றுக்கிழமை இரவு திரைப்பட அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதைக் காண சுற்றுலாட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான

மக்கள் திரண்டிருந்தனர். விழாவில் அரவிஸ் தொங்கியவாறு உடலில் கிழகு குத்தியபடி, அது கிராமத்தைச் சேர்ந்த பிள்ளை 2 மாணவர் ஜோதிபாபு, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய முயற்சி செய்து, திடீரென கிரேன் தலைக்குப் புறக் கவிழ்ந்தது.

இதில், மாணவர் ஜோதிபாபு, அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து (42), அங்கு ஐஸ் விற்பனை அரக்கோணத்தை அடுத்த கிழ்-ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (40) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

கிரேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர் உள்பட 4 பேர் பலி

அரக்கோணம், ஜன. 23: அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நெமலி அருகே உள்ள கிழ்விதி கிராமத்தில் குயிற்றுக்கிழமை இரவு திரைப்பட அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதைக் காண சுற்றுலாட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, ஜன. 23: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

சென்னை, ஜன. 23: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவரும் மாண. மு.க. ஸ்டாலினை திங்கள் கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கேட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை